

## இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகம் - 2013

இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 2009 இன் 12 ஆம் இலக்க இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகள் நிறுவக அதிகாரச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 அபிப்பிராயம்

நிதிக்கூற்றுக்களானவை இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகள் நிறுவகத்தின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

#### 2.2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

நிறுவகத்தினால் முன்னைய ஆண்டின் போது பூங்கா அலங்கரிப்பிற்காகச் செலவிடப்பட்ட ரூபா 95,482 தொகையான மீண்டெழும் செலவினம் காணியின் கீழ் மூலதனமாக்கப்பட்டிருந்தது.

#### 2.2.2 பெறவேண்டிய மற்றும் செலுத்தப்பட வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) நிறுவகத்தின் சேவைகளைக் கடனுக்கு வழங்குவதன் மூலம் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிடவேண்டி இருந்த ரூபா 41,928,671 தொகையில் ரூபா 2,880,285 தொகையானது 2 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நிலுவையாகக் காணப்பட்டதுடன் இக்கடனை அறவீடு செய்வதற்காக போதிய செயற்பாட்டு நடவடிக்கையினை நிறுவனம் அமுல்படுத்தியிருக்கவில்லை.

(ஆ) 2011 ஆம் ஆண்டின் போது நிறுவனம் ஸ்தாபிக்கப்படுகையில் ஒருங்கிணைக்கப்பட்ட புடைவைகள் பயிற்சி மற்றும் சேவைகள் நிலையத்தின் கணக்குகளிலிருந்து முன்கொண்டுவரப்பட்டிருந்த பெறவேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரித் தொகையான ரூபா 290,441 தொகையும் புடைவைகள் உற்பத்திக் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் கணக்குகளிலிருந்து முன்கொண்டுவரப்பட்டிருந்த செலுத்தப்படவேண்டிய எரிபொருள் ரூபா 55,810 தொகையும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் இதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### 2.2.3 கணக்காய்விற்காக சான்றுகளின்மை

பின்வரும் கணக்கு விடயங்களுக்கு முன்பாகக் காண்பிக்கப்பட்டுள்ள சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

கணக்கு விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்படாத சான்று
வியாபார கடன்பட்டோர்	41,503,077	மீதிகளை உறுதிப்படுத்தும் கடிதம்
நிலையான சொத்துக்கள்	136,667,054	பொருள் மெய்மையாய்வு அறிக்கை, உரித்துறுதி.

### 2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் இணங்காமைகள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள்,  
பிரமாணங்கள், மற்றும்  
முகாமைத்துவத்  
தீர்மானங்களுடனான தொடர்பு

இணங்காமை

<p>(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம்</p> <p>(i) நிதிப் பிரமாணம் 110</p> <p>(ii) நிதிப் பிரமாணம் 104(1)</p> <p>(ஆ) 1994 யூன் 14 ஆம் திகதிய 95 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை</p>	<p>இழப்பு தொடர்பான விபரமான குறிப்புகள் பேணப்படுவதற்காக வேறான ஓர் பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை.</p> <p>நிறுவனத்திடமிருந்த 02 மடி கணனிகள் தொலைந்திருந்த போதிலும் இதற்குப் பொறுப்பானவர்களை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.</p> <p>அமைச்சரவை அல்லது பொது நிர்வாக அமைச்சு அல்லது பொதுத் திறைசேரியின் அங்கீகாரமின்றி நிர்வாக சபையின் அங்கீகாரத்தில் மாத்திரம் 04 உத்தியோகத்தர்களுக்கு வார இறுதிப் பாடநெறிக் கொடுப்பனவாக மீளாய்வாண்டின் போது ரூபா 429,000 கூட்டுத்தொகை செலுத்தப்பட்டிருந்தது.</p>
--	---

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்காக நிறுவகத்தின் செயற்பாடுகளிலிருந்து தோன்றிய நிதி விளைவுகள் ரூபா 41,840,234 மிகையாக இருந்ததுடன் இதனோடொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 6,209,102 ஆக இருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 35,631,132 தொகையான சாதகமான அதிகரிப்பு காணப்பட்டதுடன் அதற்காக மீளாய்வாண்டில் மொத்த செயற்பாட்டு வருமானம் ரூபா 42,410,390 ஆல் அதிகரித்தமை முக்கிய காரணமாகியிருந்தன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

புடைவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி சார்ந்த கைத்தொழிலுக்காக ஆட்களுக்கு பயிற்சியளித்தலும், ஆராய்ச்சி, ஆலோசனை நடவடிக்கைகள் போன்ற சேவைகளை நிறைவேற்றுவதிலும் இந்நிறுவகத்தின் பிரதான குறிக்கோள்களாகும். அச்செயற்பாடுகளை நிறைவேற்றும் செயலாற்றல் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டு கீழே தரப்படுகின்றது.

செயற்பாடு	2013	2012	மீளாய்வாண்டில் அதிகரிப்பு/ (குறைவு)	அதிகரிப்பு மற்றும் (குறைவு) சதவீதம்
<b>பயிற்சியளித்தல்</b>				
நடாத்தப்பட்ட கற்கை நெறிகளின் எண்ணிக்கை	38	36	02	05

பங்குபற்றிய எண்ணிக்கை	மாணவர்களின்	363	583	(220)	38
--------------------------	-------------	-----	-----	-------	----

பயிற்சி நெறி மில்லியன்)	வருமானம் (ரூபா	15.47	17.38	(1.91)	(11)
----------------------------	----------------	-------	-------	--------	------

**வெளித் தரப்பினரின்  
வேண்டுகோளின் படி**

நடாத்தப்பட்ட எண்ணிக்கை	கற்கை நெறிகளின்	141	121	20	16
---------------------------	-----------------	-----	-----	----	----

பங்குபற்றிய எண்ணிக்கை	மாணவர்களின்	3,067	3,320	(253)	8
--------------------------	-------------	-------	-------	-------	---

பயிற்சி நெறி மில்லியன்)	வருமானம் (ரூபா	30.89	17.20	13.69	80
----------------------------	----------------	-------	-------	-------	----

**பரிசோதனை**

பரிசோதனைகளின் எண்ணிக்கை		60,965	50,105	10,860	22
----------------------------	--	--------	--------	--------	----

பரிசோதனை மில்லியன்)	வருமானம் (ரூபா	75.43	47.28	28.15	60
------------------------	----------------	-------	-------	-------	----

**ஆலோசனை சேவைகள்**

ஆலோசனை எண்ணிக்கை	சேவைகளின்	45	20	25	125
---------------------	-----------	----	----	----	-----

ஆலோசனை சேவை (ரூபா மில்லியன்)	வருமானம்	5.46	2.31	3.15	136
---------------------------------	----------	------	------	------	-----

இது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மேற்குறித்ததரவுகளின் படியும் 2013 ஆம் ஆண்டிற்கான செயல்நடவடிக்கைத் திட்டத்தின் படியும் 100 பாடநெறிகளை நடாத்துவதற்காக 1,089 மாணவர்களின் பங்கேற்பு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதியில் 38 பாடநெறிகள் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்ததுடன் இதற்காக 363 மாணவர்களின் பங்கேற்பே காணப்பட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் 726 அளவில் குறைவைக் காண்பித்தது. எவ்வாறெனினும், பாடநெறிகளின் வருமானத்தை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபா 1.91 மில்லியன் தொகையால் குறைவடைந்திருந்தது.

(ஆ) மீளாய்வாண்டின் போது வெளித் தரப்பினரின் வேண்டுகோளின் படி நடாத்தப்பட்ட பாடநெறிக்காக கலந்து பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை முன்னைய ஆண்டைப் பார்க்கிலும் 253 ஆல் குறைவடைந்திருந்தது. எவ்வாறெனினும், மாணவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது பாடநெறிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையால் பாடநெறி வருமானம் ரூபா 17.20 மில்லியன் முதல் ரூபா 30.89 மில்லியன் வரை அதிகரித்திருந்தது.

(இ) நிறுவகத்தால் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு வெளித்தரப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இடம்பெற்றிருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது

நிறுவனத்தால் எவ்வித கருத்தரங்கும் நடாத்தப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், துறையின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு உரிய கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துதல் துறையில் ஈடுபட்டவர்களுக்கிடையே மேம்பாட்டு வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது நிறுவகத்தின் பிரதான பொறுப்பாக இருந்த போதிலும் முகாமைத்துவம் அதற்காக கவனம் செலுத்தியிருக்கவில்லை.

#### 4.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வாழ்க்கைச் செலவுப் படிப்பணம் கருத்திற்கொள்ளப்படாது ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புகணிப்பிடப்பட்டிருந்தமையால் நிறுவகத்தால் மீளாய்வாண்டின் போது மிகைக் கட்டணமாக ரூபா 669,607 தொகை செலுத்தப்பட்டிருந்தது.
- (ஆ) நிறுவனத்திற்கு அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றிருந்த 02 வாகனங்கள் 18 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும் அவ் வாகனங்களின் சட்டரீதியான உரித்து கையேற்கப்படுவதற்கு மீளாய்வாண்டின் இறுதியின் போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) நூல் நிறமூட்டல் செயற்திட்டத்தின் கீழ் பொல்கஹவெல நூல் நிறமூட்டல் நிலையத்திற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்தமைக்காக திறைசேரியால் 2011 ஆம் ஆண்டின் போது வழங்கப்பட்டிருந்த தொகையில் ரூபா 8 மில்லியன் செலவிட்டு 2011 ஆகஸ்ட் மாதம் நூல் நிறமூட்டல் இயந்திரமும் இதற்கு உரித்தான உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்த போதிலும் அவ் இயந்திரத்தைச் செயற்படுத்துவதற்கு தேவையான பொயிலர் இயக்குனர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறே, மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் இந் நிலையத்தின் புடைவைத் தொழில்நுட்பவியலாளர்களுக்குத் தேவையான நூல் நிறமூட்டல் செயற்பாடும் செயற்பட்டிருக்கவில்லை. இச் செயற்திட்டத்திற்குரிய இயந்திரம் அரசாங்கத்தின் கொள்வனவு நடைமுறையின் படி கொள்வனவு செய்யப்பட்டு அவை குறித்த இடங்களில் ஸ்தாபிக்கப்படுவது மாத்திரம் இந் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்ட செயற்பாடெனவும், உரிய இயந்திரத்தைப் பயன்படுத்தி நூல் நிறமூட்டல் செயற்பாட்டை மேற்கொள்வது வடமேல் மாகாண சபைக்குரியதாகும் எனவும் உரிய நடவடிக்கையைக் கண்காணிக்கும் பொறுப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சிற்கு உரித்தானதெனவும் இதற்குப் பதிலாக நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

#### 4.3 நிதியத்தின் குறைவான பயன்பாடு

மீளாய்வாண்டின் போது புடைவைகள் மற்றும் ஆடைகள் துறைக்குரிய 04 விசேட நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்ட ரூபா 26,651,969 தொகையில் ரூபா 14,825,602 தொகை அதாவது 56 சதவீதம் உரிய நிகழ்ச்சித்திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

#### 4.4 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல்வாங்கல்கள்

நிறுவகத்தின் நோக்கங்களுக்கு மாறாக விளம்பரம் ஒன்றைப் பிரசுரித்தமைக்காக மீளாய்வாண்டின் போது ரூபா 239,400 தொகை செலவிடப்பட்டிருந்தது.

#### 4.5 பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட ரூபா 1,572,971 தொகையான இயந்திர உதிரிப்பாகங்களின் இருப்பு ஆண்டின் இறுதி வரையிலும் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படாது விளைவற்றுக்காணப்பட்டன.
- (ஆ) 2011 ஆம் ஆண்டின் போது ரூபா 1,518,560 தொகை செலவிட்டு ஓர் வாயிற் கதவும் பாதுகாப்புக் கூடாரமும் அமைக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் இவ் வாயிற் கதவும் பாதுகாப்புக் கூடாரமும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (இ) ரூபா 900,000 கிரயமான ஓர் மோட்டார் வாகனம் மீளாய்வாண்டின் போது ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாது விளைவற்ற நிலையில் காணப்பட்டது.
- (ஈ) நிறுவகத்தால் ரூபா 4,163,176 செலவிடப்பட்டு கணனி கற்பித்தல் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்த போதிலும் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட பாடநெறிக்காக தகவல் தொழில்நுட்ப பாடம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் நிலையத்திலிருந்து மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அந் நிலையம் மீளாய்வாண்டின் போது 14 நாட்கள் மாத்திரமே மாணவர்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டிருந்தது.

#### 4.6 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) பொறியியல் வேலைக் கட்டிட நிர்மாணக் கிரய மதிப்பீடு ரூபா 8,966,702 ஆக இருந்துதுடன், நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆகக் குறைந்த விலையை முன்வைத்த ஒப்பந்தக்காரருக்கு ரூபா 5,361,615 தொகைக்கு வழங்கப்பட்டிருந்தது. பொறியியல் மதிப்பீட்டைப் பார்க்கிலும் ரூபா 3,605,087 தொகை குறைவான தொகைக்கு உரிய ஒப்பந்தம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறித்து தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கவனம் செலுத்தியிருக்கவில்லை. இக் குறைந்த கிரயத்தால் ஒப்பந்தக்காரர் பல சந்தர்ப்பங்களின் போது அந் நிர்மாணிப்பு வேலைகளை இடைநடுவில் கைவிட்டுச்சென்றிருந்தார். இவ்வாறே மூல ஒப்பந்த மதிப்பீடும் பல தடவைகள் மாற்றப்பட்டிருந்ததுடன் குறித்த நிர்மாணிப்பு வேலைகள் குறித்த தினத்தைப் பார்க்கிலும் 2½ ஆண்டு கால தாமதத்தின் பின்னரே ரூபா 7,334,470 தொகையில் பூர்த்திசெய்யப்பட்டிருந்தது. அது வழங்கப்பட்ட மூல ஒப்பந்தப் பெறுமதியைப் பார்க்கிலும் 37 சதவீத அதிகரிப்பாகும்.
- (ஆ) இக் கட்டிட நிர்மாணிப்பின் பௌதீக பரிசோதனையின் போது ரூபா 199,450 தொகை கதவு, யன்னல்கள் பொருத்தப்படுவதற்காக வழங்கப்பட்டிருந்த போதிலும் சகல யன்னல்களிலிருந்தும் கட்டிடத்தினுள் மழை நீர் வழிந்தோடியிருந்தது. ஆகையால் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்களும் ஏனைய உதிரிப்பாகங்களும் சேதமடையும் ஆபத்து இருந்தமையால் கட்டிடம் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட முடியாத நிலைக்குட்பட்டிருந்தது.

#### 4.7 ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிறுவனத்தின் வளங்கள்

2003 யூன் 02 ஆம் திகதிய பீஎஃ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 8.3.9 ஆம் பிரிவிற்கு முரணாக 2012 ஆம் ஆண்டின் போது நிறுவகத்திற்கு பொது திறைசேரியிலிருந்து கிடைக்கப்பெற்ற ரூபா 7,500,000 பெறுமதியாக கப் வண்டி வரிசை அமைச்சின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.

#### 4.8 பதவியணியினர் நிர்வாகம்

பின்வருபவை அவதானிக்கப்பட்டன.

(அ) நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினருக்காக புதிய ஆட்சேர்ப்பு நடைமுறை, பதவி உயர்வு நடைமுறை மற்றும் பதவியண ஒழுங்கமைப்புக் குறிப்பு தயாரிக்கப்பட்டு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டிராததுடன் மீளமைத்தலின் கீழ் உத்தேச ஆட்சேர்ப்பு நடைமுறை, தேசிய சம்பளம் மற்றும் பதவியணியினர் ஆணைக்குழுவிற்சுச் சமர்ப்பிக்கப்பட்டு சிபாரிசு பெறப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2009 இன் 12 ஆம் இலக்க இலங்கை புடைவைகள் மற்றும் ஆடை நிறுவக அதிகாரச்சட்டத்தின் 12(1) ஆம் பிரிவின் மூலம் நிறுவனப் பதவியணியின் தொழிற்சாலை மற்றும் அறிவை மேம்படுத்தும் செயற்பாட்டிற்காக நிறுவனத்தால் பதவியணி அபிவிருத்தி நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் இப் பிரிவின் பிரகாரம் பதவியணி அபிவிருத்தி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

#### 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 5.1 உள்ளகக் கணக்காய்வு

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டிராததுடன் வரிசை அமைச்சின் கணக்காளர் ஒருவர் பதில் கடமை அடிப்படையில் நிறுவகத்தின் உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தார். மீளாய்வாண்டிற்காக இரண்டு உள்ளகக் கணக்காய்வு ஐயவினாக்களின் பிரதிகள் மாத்திரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

##### 5.2 கொள்வனவுத் திட்டம்

அரசாங்கத்தின் கொள்வனவு வழிகாட்டல் கோவையின் 4.2.1(அ) மற்றும் (ஆ) இன் பிரகாரம் கொள்வனவு முகாமையாளரால் ஆகக் குறைந்தது 03 ஆண்டுகளுக்காக எதிர்பார்த்த கொள்வனவு நடவடிக்கைகளை உள்ளடக்கி பிரதான கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

##### 5.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதீட்டப்பட்ட வருமானத்திற்கும் உள்ளபடியான வருமானத்திற்கும் இடையே 32 சதவீதத்திற்கும் 154 சதவீதத்திற்கும் இடைப்பட்ட முரண்களும் பாதீட்டப்பட்ட செலவினத்திற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் இடையே 16 சதவீதத்திற்கும் 194 சதவீதத்திற்கும் இடைப்பட்ட முரண்களும் அவதானிக்கப்பட்டமையால் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தப்பட்டிராமையே அவதானிக்கப்பட்டது.

##### 5.4 ஆண்டறிக்கையை சபையில் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டிற்குரிய அறிக்கை 2014 மார்ச் 31 ஆம் திகதி வரையிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

##### 5.5 தீர்க்கப்படாதுள்ள கணக்காய்வுப் பந்திகள்

2012 ஒக்டோபர் 16 ஆம் திகதிய பொது முயற்சிகள் பற்றிய கணக்கீட்டுக் குழுவின் கட்டளைப் படி ஆடைக் கைத்தொழில் தொடர்பாக விஞ்ஞான ஆய்வை மேற்கொள்வதற்காக கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும்

நிறுவகத்தால் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்த போதிலும் ஆடைத்துறை தொடர்பான ஆரம்ப ஆய்வொன்று மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை தவிர வேறெந்த நடவடிக்கைகளும் இப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

#### 6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

---

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் அவ்வப்போது தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) கணக்கீடு
- (ஆ) பெறவேண்டிய மற்றும் செலுத்தப்பட வேண்டிய மீதிகள்
- (இ) சொத்துக் கட்டுப்பாடு
- (ஈ) பதவியணி நிர்வாகம்
- (உ) களஞ்சியக் கட்டுப்பாடு
- (ஊ) பாடநெறி ஒழுங்கமைப்பு